



தமிழ்நாடு தகவல் ஆணையம்
எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண் 24347590

ஆணை நாள்: 05.09.2019 (பிற்பகல்)

முன்னிலை

திரு ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,
மாநில தகவல் ஆணையர்

.....

வழக்கு எண்.SA 9295/E/2017

திருமதி லட்சுமி

... மேல்முறையீட்டாளர்

Vs.

பொதுத் தகவல் அலுவலர்,
கூட்டுறவு சங்கங்களின் துணைப்
பதிவாளர் அலுவலகம்,
(பொது விநியோகத் திட்டம்)
கூட்டுறவுத்துறை, நீலகிரி மண்டலம்,
மாவட்ட ஆட்சியரின் கூடுதல் வளாகம்,
உதகமண்டலம் - 643 215.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	06.09.2018
முதல் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(1)	20.10.2018
இரண்டாம் மேல்முறையீட்டு மனு நாள் - பிரிவு 19(3)	05.12.2018

ஆணை

இன்று (05.09.2019) பிற்பகலில் இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மேல்முறையீட்டாளர் திருமதி லட்சுமி ஆஜராகவில்லை. மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்திற்கு 28.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தவிர்க்க முடியாத காரணங்களால் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்றும், இவ்வழக்கின் விசாரணையை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறும் தெரிவித்துள்ளார்.

இதனை ஆணையம் பதிவு செய்கிறது. பொது அதிகார அமைப்பின் சார்பாக, உதவி பொதுத் தகவல் அலுவலர், திரு க.ஆனந்தன், கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் அலுவலகம், (பொது விநியோகத் திட்டம்) கூட்டுறவுத்துறை, நீலகிரி மண்டலம், உதகமண்டலம் ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் 06.09.2018 தேதியிட்டு தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன்கீழ் தாக்கல் செய்துள்ள மனுவில் நீலகிரி மாவட்டம் கேத்தி கிராமம் உல்லாடாவில் இயங்கிவரும் ஸ்ரீ சரஸ்வதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியானது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வருமா இல்லையா என்ற தகவல், மேல்முறையீட்டாளருக்கு சேர வேண்டிய பண பலன்களை உடனே மேல்முறையீட்டாளருக்கு வழங்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடந்த 20.07.2018 ஆம் தேதி உயர்திரு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட மேல்முறையீட்டாளரின் விரிவான விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரம், மேல்முறையீட்டாளரின் கணவர் பணியிலிருந்து போது அவரது சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வைப்பு நிதியில் கணக்கு எண்.(EPF Account Number)ஐ சம்மந்தப்பட்ட அலுவலகம்/வங்கியிலிருந்து பெற்றுத்தரக்கோரி என 8 இனங்களில் தகவலாகக் கோரி பொதுத் தகவல் அலுவலர், துணைப் பதிவாளர், (பொது விநியோகத் திட்டம்) மாவட்ட ஆட்சியரின் கூடுதல் அலுவலக வளாகம், உதகமண்டலம், நீலகிரி மாவட்டம் என விலாசமிட்டுத் தாக்கல் செய்துள்ளார்.

3. மேல்முறையீட்டாளருக்கு 09.10.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாகப் பொதுத் தகவல் அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொதுத் தகவல் அலுவலரால் தான் கோரிய தகவல் முழுமையாக வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலை வழங்குமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 20.10.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன்கீழான முதல் மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டு அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர், நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் அவர்களுக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளருக்கு 14.11.2018 தேதியிட்ட கடிதம் வாயிலாக மேல்முறையீட்டு அலுவலரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொது அதிகார அமைப்பினரால் தனக்கு முழுமையான தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவலைப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 05.12.2018 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன்கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை ஆணையத்திற்குத் தாக்கல் செய்துள்ளார். அவ்விரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (05.09.2019) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் ஆஜரான உதவி பொதுத் தகவல் அலுவலர் மேல்முறையீட்டாளரின் கணவருக்கு சேர வேண்டிய இறுதி பணப்பலன்களுக்குரிய காசோலை மேல்முறையீட்டாளருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மேல்முறையீட்டாளரும் “காசோலை பெற்றுக் கொண்டேன்” என்று கைப்பட எழுதி கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரிவித்து உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு தாக்கல் செய்தார். இதனை ஆணையம் பதிவு செய்கிறது.

5. இருப்பினும், இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் ஆஜராகாத நிலையில், மேல்முறையீட்டாளர் தனது 28.08.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாகத் தவிர்க்க முடியாத காரணங்களால் ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக இயலவில்லையென்றும், இவ்வழக்கின் விசாரணையை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைக்குமாறும், விசாரணையை

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஏதாவதொரு அலுவலகத்தில் நடத்துமாறு ஆணையத்தைக் கோரியுள்ளதனை ஆணையம் ஏற்று, இவ்வழக்கின் விசாரணை பிறிதொரு தேதிக்கு மாற்றி வைக்கப்படுகின்றது. விசாரணை நடைபெறும் நாளும், நேரமும் பின்னர் தெரிவிக்கப்படும்.

ஓம்/- ச.செல்வராஜ்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப்பதிவாளர்.

வழக்கு எண்.SA 9295/E/2017

பெறுநர்

பொது அதிகார அமைப்பு

பொதுத் தகவல் அலுவலர்,
கூட்டுறவு சங்கங்களின் துணைப்
பதிவாளர் அலுவலகம்,
(பொது விநியோகத் திட்டம்)
கூட்டுறவுத்துறை, நீலகிரி மண்டலம்,
மாவட்ட ஆட்சியரின் கூடுதல் வளாகம்,
உதகமண்டலம் - 643 215.

மனுதாரர்

திருமதி லட்சுமி,
க/பெ. (லேட்) எச்.சுப்ரமணி,
க.எண்.9/183ஏ, கேத்தி கிராமம் மற்றும் அஞ்சல்,
உதகமண்டலம்,
நீலகிரி மாவட்டம் - 643 215.

Copy to: Judgement File.
"VP/PA -06.09.19"